



श्रीवैष्णवसौभाग्ये चतुर्थं

॥ श्रीशैलेशदयापात्रमङ्गलाशासनम् ॥

—:(0):—

ஸ்ரீவைஷ்ணவ ஸௌபாக்யத்தில்

ஸ்ரீசைலேச தயாபாத்ர

மங்களாசாலனம்.

श्रीशैलेशेतिमन्त्रस्थवर्णानुक्रमशोभितम् ।

वच्मि विद्वन्मनोहारि वरयोगीन्द्रमङ्गलम् ॥

ஸ்ரீசைலேசதயாபாத்ரத் தனிபலி லுள்ள அமுத்துக் களின் அடையே மணவாள மாமுனிகள் விஷயமான மங்க ளாசாலனத்துதி இது.

श्रीशठारियतीशानश्रीसूक्तयमृतपायिने ।

श्रीमत्सुन्दरजामातृमुनीन्द्रायास्तु मङ्गलम् ॥ १ ॥

ஆழ்வாரும்பெருமானார் ஸ்ரீசைலேசத்தின்கள்கிற அமுத த்தையே பருகும் மணவாளமாமுனிகள் வாழ்க. (1)

शैशवात्प्रभृति श्रीमन्नारायणगुणाम्बुधौ ।

निमग्नहृदयायास्तु मुनिवर्याय मङ्गलम् ॥ ३ ॥

இளமையே தொடங்கி பகவத்குணக் கடலில் ஆழ்
ந்த மணவாளமாமுனிகள் வாழ்க. (2)

लेखने विशदव्याख्यानिबन्धानां पटीयसे ।

लेलिहानेन्द्ररूपाय मुनीन्द्रायस्तु मङ्गलम् ॥ ४ ॥

மிகத் தெளிவான வியாக்கியானங்களை அருளிச்செ
ய்யவல்ல ஆதிசேஷராமச்சமான மாமுனிகள் வாழ்க. (3)

शठारिपरकालादिदिव्यसूरिसुधोक्तिभिः ।

सौरभाञ्चितवक्त्राय सौम्याचार्याय मङ्गलम् ॥ ५ ॥

கம்மாழ்வார் கலியன் முதலான ஆழ்வார்களின் அரு
ளிச்செயல் மணம் கமழும் திருவாக்கையுடைய மணவாள
மாமுனிகள் வாழ்க. (4)

दयापालमुनीन्द्रोक्तदिव्यग्रन्थार्थवर्षिणे ।

दयाब्धये मुनीन्द्राय दान्तश्रेष्ठाय मङ्गलम् ॥ ५ ॥

அருளாளப் பெருமானெம்பெருமானாரருளிச் செய்த
ஆனலார ப்ரமேய லாரங்களை வியாக்கியானித்தருளின
அருட்கடலான மணவாளமாமுனிகள் வாழ்க. (5)

यातायातश्रमं घोरसंसारमरुकानने ।

लुम्पते रम्यजामातृमुनिवर्याय मङ्गलम् ॥ ६ ॥

ஸம்ஸாரமென்னும் பாலேசலத்தில் காம் திரிக்துழல்
வதைந் தோலைத்தருளின மணவாளமாமுனிகள் வாழ்க.

पादाब्जप्रवणाच्चित्यं पादाभोरुहपाथसा ।

पुनते पुण्ययद्यसे पूज्यश्रेष्ठाय मङ्गलम् ॥ ७ ॥

திருவாடி பணிந்தார்க்கு கின்பமும் ஸ்ரீபாத தீர்த்தம
ளித்தருளித் தாய்மை பெறுவித்த மா முனிகள் வாழ்க. (7)

त्रय्यन्तार्थानशेषेण तत्त्वत्रितयटीकया ।

विबृण्वते मुनीन्द्राय महते नित्यमङ्गलम् ॥ ८ ॥

தத்வந்தாய விவாக்விமான முகந்தால் வேதாந்தப்
பொருள்களை விவரித்தருளின மா முனிகள் வாழ்க. (8)

धीमङ्घ्रिर्वरदार्यादिगुरुभिस्सेविताङ्घ्रये ।

धीराय रम्यजामातृमुनीन्द्रायास्तु मङ्गलम् ॥ ९ ॥

கோடில்ண்ணன் முதலான பெரியார்கள் அடிபணியப்
பெற்ற மதரா திராசன மணவாளமா முனிகள் வாழ்க. (9)

भयं भवाब्धिमग्नानां समुन्मूलयते सताम् ।

भव्याय रम्यजामातृमुनये नित्यमङ्गलम् ॥ १० ॥

பிறனிக் கடலில் மூழ்கினவர்களின் அச்சத்தை அற
வே போக்கியருளின மணவாளமா முனிகள் வாழ்க. (10)

यातनां नरकेऽस्माकं यः कृपाम्बुधिरच्छिनत् ।

यतीन्द्रप्रवणायास्मै मुनीन्द्रायास्तु मङ्गलम् ॥ ११ ॥

காதத்தில் கோக்கடிய வேதனை யொன்றும் கமக்கு
கோதபடி யருள்செய்த மணவாளமாழனிகள் வாழ்க.

दिव्यसुक्तिसुधास्वादप्रफुल्लमनसे सदा ।

दिव्यामलमुखायास्तु देशिकेन्द्राय मङ्गलम् ॥ १२ ॥

அருளிச்செயல் முதல்கதை அவ்வாதமும் பருகிக்கனிக்
கின்ற மணவாளமாழனிகள் வாழ்க. (12)

गुरुणामप्यशेषाणामग्रगण्याय योगिने ।

गुह्यानामर्थतत्वानां निधये नित्यमङ्गलम् ॥ १३ ॥

ஸகல ஆசார்யர்கட்கும் முன்னே எண்ணத் தகுந்த
வரும் ரஹஸ்யார்த்த தத்வநீதிமுறைய மாழனிகள் வாழ்க.

गुणानामप्रमेयानां सिन्धवे भक्तबन्धवे ।

गुरुत्तमाय महते मुनये नित्यमङ्गलम् ॥ १४ ॥

அளவிடத்த திருக்குணங்கட்குக் கடல் போன்று
அடியார் திறத்தும் பரிவு முண்ட மாழனிகள் வாழ்க. (14)

अर्णवाय महार्थानामाश्चर्यमतिस्सम्पदे ।

अभिराममुनीन्द्राय गभीरायास्तु मङ्गलम् ॥ १५ ॥

சிறந்த அர்த்தங்களுக்குக் கடல் போன்று அற்புத
மரண குணச் செல்வம் படைத்த மாழனிகள் வாழ்க. (15)

यन्दे स्तौमि नमामीति क्रियाणां मुख्यलक्ष्यता ।

यस्मिन्नेव समृद्धाऽस्मै यमिश्रेष्ठाय मङ्गलम् ॥ १६ ॥

இறைஞ்சுகின்றேன் ஏத்துகின்றேன் வணங்குகின்றேன் என்றதற்கு முக்கிய இக்கான மாமுனிகள் வாழ்க.

यच्छते शठजित्स्त्रुक्सहस्रार्थान् शतोक्तिः ।

यतीन्द्रमतदीपाय यतिश्रेष्ठाय मङ्गलम् ॥ १७ ॥

நூற்றந்தாதியினால் திருவாய்மொழி யாயிரத்தின் பொருளை யளித்த, எம்பெருமானார் தரிசன விளக்கான மாமுனிகள் வாழ்க. (17)

तीर्त्वा संसारवाराशिं सिसेविषुभिरच्युतम् ।

सेव्याय सौम्यजामातृमुनीन्द्रायास्तु मङ्गलम् ॥ १८ ॥

பிறவிக்கடலைக் கடந்து பாவாஸுதேவனை லேவிக்க விருப்பமுடையவர்களால் லேவிக்கப்பட வேண்டிய மாமுனிகள் வாழ்க. (18)

द्वीीभवति यत्सुकित्थ्यानेन हृदयं सताम् ।

द्राविडाश्रायभाग्याय तस्मै प्राज्ञाय मङ्गलम् ॥ १९ ॥

தம்முடைய பழிவுகீழ்த்திகளைச் சித்திப்பாருடைய உள்ளத்தை உருக்குமவரும், அருளிச் செயல்களின் பக்கியமே வடிவெடுத்தவருமான மாமுனிகள் வாழ்க. (19)

प्रलयेऽपि न लीयेत यन्मन्त्रविभवो भुवि ।

तस्मै प्रख्यातयशसे पुण्यश्लोकाय मङ्गलम् ॥ २० ॥

பிரளயத்திலும் அழியமாட்டாத தனியன் வைபவம்

பெற்ற, உலகம்சிறந்த புகழாளரான மாமுனிகள் வாழ்க.

वचोभूषणतत्त्वार्थविवृत्योत्फुल्लकीर्तये ।

विदिताशेषवेद्याय वदान्यायास्तु मङ्गलम् ॥ २१ ॥

ஸ்ரீவசன பூஷணத்தின் உண்மைப்பொருளை யுணர்த்தும் விவாக்கிபானத்தை யருளிச்செய்து புகழ்மிக்கவரும் ஸர்வஜ்ஞரும் பாமோதாரருமான மாமுனிகள் வாழ்க. (21)

णमुधात्वर्थनिष्ठा यद्भूदये सुप्रतिष्ठिता ।

सर्वोत्तमाय तस्मै स्यात्सौम्याचार्याय मङ्गलम् ॥ २२ ॥

ஹமுதாத்வர்த்தின் பொருளான வணக்கத்தில் ஸற்றமே கெஞ்சிற் குடிக்கொண்டிருக்கப்பெற்ற ஆசார்ய சிகாமணிவாழ்க.

वशिष्ठादिमहायोगिवनोम्योऽतिगरीयसीः ।

वाचो दत्तवते योगिवरेण्यायास्तु मङ्गलम् ॥ २३ ॥

வசிஷ்டாதி மஹர்ஷிகளின் வாக்கைக் காட்டிலும் மிகச் சிறந்த ஸ்ரீஸூக்திகளை யருளிச்செய்த மாமுனிகள் வாழ்க. (23)

देशिकानामशेषाणामावेशोऽयं न संशयः ।

इत्यभिज्ञाभिनन्द्याय गुरुवर्याय मङ्गलम् ॥ २४ ॥

‘ஹகல ஆசாரியர்களும் ஒன்று சேர்க்கு உதிக்கப்பெற்ற வரிவர்’ என்று மஹான்கள் பேர்ந்தும் மாமுனிகள் வாழ்க.

रन्धान्वेपिजनानामप्यवद्योवितद्वीयसीः ।

सुखीर्दत्तवते सौम्यमुनीन्द्रायास्तु मङ्गलम् ॥ २५ ॥

என்ன தப்பு கிடைக்குமென்று தேடிப் பார்த்து
தூஷிப்பதிலேயே கண்ணாவர்களுக்கும் நிலமல்லாத
கிரவத்ய ஸ்ரீஸூக்திகளை யளித்த மா முனிகள் வாழ்க. (25)

यतिप्रवरभण्यार्थभरितोक्तिप्रदायिने ।

यतिभिस्त्रिभिरीड्याय यतिवर्याय मङ्गलम् ॥ २६ ॥

(12) ஸ்ரீபாஷ்யார்த்தங்கள் கிரம்பிய ஸ்ரீஸூக்திகளைத்
தந்தருளினவரும், வானமாமலை ஜீயர் பட்டர்பிரான்
ஜீயர் திருவேங்கட ராமானுஜ ஜீயராகிய சுவரால் துதி
செய்யப் பெற்றவருமான மா முனிகள் வாழ்க. (26)

जाग्रदशायामात्मीयदिव्यमङ्गलविग्रहम् ।

प्रदर्शितवते मह्यं प्राज्ञभोग्याय मङ्गलम् ॥ २७ ॥

கனவிலன்றிக்கே கனவிலேயே அடியேனுக்கு
ஸேவை ஸாதித்தருளின மணவாள மா முனிகள் வாழ்க.

माया दुरत्ययेत्येवं गीताचार्येण कीर्तिताम् ।

मायां ध्वस्तवते सद्भिर्माननीयाय मङ्गलम् ॥ २८ ॥

* மம மாயா தூந்யயா * என்று கிதைவிற் சொன்ன
மாயையைத் தொலைத்தருளின மா முனிகள் வாழ்க. (28)

तत्त्वार्थं सर्वशास्त्राणां हस्तामलकसन्निभम् ।

अवधार्योचुषे विद्वद्व्रगण्याय मङ्गलम् ॥ २९ ॥

ஸகல சாஸ்தா தத்துவப் பொருள்களையும் கையி
லங்கு நெல்லிக்கனியாகக் கண்டு கிஸ்ஸந்தேஹமாக
உரைத்தருளும் மணவாள மா முனிகள் வாழ்க. (29)

रञ्जिताशेषचित्ताय भञ्जितध्वान्तराशये ।

मञ्जुवाणीविलासाय मुनीन्द्रायास्तु मङ्गलम् ॥ ३० ॥

எல்லாருடைய கெஞ்சையும் உகப்பித்தவரும், அக
விருளை அகற்றினவரும், அழகிய திருவாக்குக்களை யளித்
தவருமான மணவாள மாமுனிகள் வாழ்க. (30)

मुखपङ्कजनिर्गच्छन्मधुसोदरसूक्तिभिः ।

मुमुक्षून् रक्षते नित्यं मुनिवर्याय मङ्गलम् ॥ ३१ ॥

திருவாய் மலர்க்கருளும் தேன்மொழிகளாலே முமு
க்சுக்களைக் காத்தருளும் மணவாள மாமுனிகள் வாழ்க.

नित्यकैङ्कर्यनिष्णातशेषावतरणात्मने ।

मुनये रम्यजामात्रे नित्यश्रीर्नित्यमङ्गलम् ॥ ३२ ॥

* சென்றாற்குடையா நித்யாதிப்படியே நித்ய கைக்
கரியங்களிலே கிரதரான திருவனந்தாழ்வானே திருவவ
நித்தவரான மணவாளமாமுனிகள் வாழ்க வாழ்கவே.

मङ्गलाशासनं श्रीमद्वरयोगिगुणोज्ज्वलम् ।

निध्यायतां सतामस्तु नित्यश्रीर्नित्यमङ्गलम् ॥

மணவாள மாமுனிகளின் திருக்குணங்கள் திகழ
வின்ற இந்த மங்களாசாஸக ஸ்துதியைச் சிந்தை செய்
வார்க்கு நித்யமங்களம்.

ஸ்ரீகாஞ்சி அண்ணங்கராசார்ய ஸ்ரீவைஷ்ணவதாஸன்

விண்ணப்பஞ் செய்த

ஸ்ரீசைலேசதயாபாத்ர மங்களாசாஸக ஸ்துதி

முற்றுப் பெற்றது.